

எஃப்டி (வைப்பு நிதி) – எச்டிஎஃப்சி வங்கியின் வட்டி கணக்கீட்டு முறை

ஒரு வருடத்தின் நாட்கணக்கின் அடிப்படையில் நாங்கள் வட்டியை கணக்கிடுகிறோம். ஒரு லீப் ஆண்டு மற்றும் லீப்-அல்லாத ஆண்டு இரண்டிலும் ஒரு வைப்பு நிதி தொடர்ந்தால், லீப் ஆண்டில் 366 நாட்கள் மற்றும் லீப்-அல்லாத ஆண்டில் 365 நாட்கள் என நாட்கணக்கின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுகிறது.

உதாரணம்:

ஆண்டில் எத்தனை நாட்கள் 365

எஃப் டி முதலீடு - 100000

எஃப் டி முன்பதிவு தேதி - 01-01-2010

வட்டி விகிதம் - 8.00%

எஃப் டி கால வரையறை - 150 நாட்கள்

எஃப் டி முதிர்வு தேதி - 31.05.2010

அளிக்கப்படும் வட்டி - $100000 \times 150 \times 8\% / 365 = 3287.67/-$

ஆண்டில் எத்தனை நாட்கள் 366 (லீப் ஆண்டு)

எஃப் டி முதலீடு - 100000

எஃப் டி முன்பதிவு தேதி - 01-01-2012

வட்டி விகிதம் - 8.00%

எஃப் டி கால வரையறை - 150 நாட்கள்

எஃப் டி முதிர்வு தேதி - 30.05.2012

அளிக்கப்படும் வட்டி - $100000 \times 150 \times 8\% / 366 = 3278.69$

நிலையான வைப்பை முன்பே மூடினால் வசூலிக்கப்படும் அபராதம்

வங்கியின் நிலையான வைப்பு கணக்குகளின் விதிமுறைகளின் படி, ஸ்வீப்-இன் மற்றும் பகுதி மூடுதல் உட்பட நிலையான வைப்புகளை முன்பே மூடினால் வசூலிக்கப்படும் அபராதம் 1% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி 24, 2011 முதல் அமுலுக்கு வருகிறது.

சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தில் மாற்றம்

- சேமிப்பு வங்கிக் கணக்கின் மீது அளிக்கப்படும் வட்டி, ஒரு ஆண்டுக்கு 4%.
- இது கணக்கில் பராமரிக்கப்படும் தினசரி நாள் முடிவு கணக்கு நிலுவையின் மீது கணக்கிடப்படுகிறது.

